



சார்வரி ஆண்டு(ஆவணி 15) ஆகஸ்ட் 31.08.2020 ம் தேதி திங்கள் கிழமை காலை 10.30 மணிக்கு திருவாரூர்

நகர்மன்ற சாதாரண கூட்டம் நடைபெறும் அப்பொழுது
கீழ்க்கண்ட பொருள்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்

(முன்னிலை: திரு.ஆர்.முத்துக்குமார், மேலாளர் (ம)

ஆணையர் (மு.க.பொ) மற்றும் தனி அலுவலர்

நாள்	பொருள் எண் மற்றும் கூட்ட பொருள்கள் விபரம்	தீர்மான எண்
03.07.2020	பொருள் எண்.01 இந்நகராட்சி பொறியாளர், மேலாளர் மற்றும் ஆணையர் பொறுப்பு அவர்களின் ஜீலை 2020ம் மாதத்திய நாட்குறிப்பு மன்றத்தின் பார்வைக்கும் பதிவிற்கும் வைக்கப்படுகிறது. அலுவலக குறிப்பு பதிவு செய்யலாம்	59. பதிவு செய்யப்பட்டது
	பொருள் எண்.02 தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம் கோயம்புத்தூர் அவர்களுக்கு 2020-2021ம் ஆண்டிற்கு செலுத்தவேண்டிய பங்குத்தொகை ரூ.50,000/- செலுத்திடவும் அதற்கான செலவினத்தை பொதுநிதியில் மேற்கொள்ளவும் மன்றத்தின் அனுமதிக்கு அலுவலக குறிப்பு மன்றம் அனுமதிக்கலாம்.	60. அனுமதிக்கப்பட்டது
	பொருள் எண்.03 இந்நகராட்சியால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி 2011ம் ஆண்டு முதல் முன்தேதியிட்டு வசூல் செய்யப்படவேண்டும் என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, WP.No.30200/2016-என வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. மேற்படி வழக்கில் கூடுதல் வாதுரை தாக்கல் செய்யவேண்டுமென வழக்கில் ஆஜராகி வரும் வழக்கறிஞர் திரு.கே.கே. ராமகிருஷ்ணன் அவர்களால் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கூடுதல் வாதுரை தாக்கல் செய்யப்பட்டதற்கும் வழக்கறிஞர் கட்டணம் ரூ.17500/- வழங்கிடவும் மன்றத்தின் அனுமதிக்கு அலுவலக குறிப்பு மன்றம் அனுமதிக்கலாம். ந.க.எண். /2020/எச்1	61. அனுமதிக்கப்பட்டது
	பொருள் எண்.04 திருவாரூர் நகராட்சி பொது சுகாதாரப்பிரிவில் களப்பணி உதவியாளராக பணிபுரிந்து வரும் திரு.ப.செல்வம் என்பவரை தனது குடும்ப சூழ்நிலை காரணமாக திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு பணி மாறுதல் கோரி அளித்துள்ள விண்ணப்பம் மன்றத்தின் பார்வைக்கும், மேலும் மேற்கண்ட விண்ணப்பத்தினை மேல் நடவடிக்கைக்காக திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகம் மற்றும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் தஞ்சாவூர் அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்க மன்றத்தின் அனுமதிக்கும் வைக்கப்படுகிறது. அலுவலக குறிப்பு பணியாளரின் குடும்ப சூழ்நிலையினை கருத்தில் கொண்டு மன்றம் அனுமதி வழங்கலாம். ந.க.எண்.1967/2020/சி1	62. அனுமதிக்கப்பட்டது
	பொருள் எண்.05 திருவாரூர் நகராட்சி பொது சுகாதாரப்பிரிவில் திடக்கழிவுகள் சேகரம் செய்யும் நான்கு ஆட்டோ வாகனங்களின் பேட்டரிகள் பழுதடைந்து உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் மேற்கண்ட நான்கு ஆட்டோ வாகனங்களுக்கு நான்கு பேட்டரிகள் சப்ளை செய்வதற்கு உள்ளூர் விற்பனையாளர்களிடமிருந்து விலைப்புள்ளிகள் கோரப்பட்டதில் கீழ்க்கண்ட	63. அலுவலக குறிப்பு ஏற்று அனுமதிக்கப்பட்டது

விவரப்படி வரப்பெற்ற விலைப்புள்ளிகள் மன்றத்தின் பார்வைக்கு.			
வ.எண்	வாகனம் எண்.	விபரம்	கார்த்தி பேட்டர் ஒர்க்ஸ் (Rs.)
1	1. TN50.M – 5108 2. TN50.M – 5099 3. TN50.M – 5119 4. TN50.M – 5068	பேட்டரிகள் சப்ளை செய்தல்	4900 X 4 = 19600/-
<p>மேற்கண்ட விவரப்படி வரப்பெற்ற விலைப்புள்ளிகளில் குறைவான விலைப்புள்ளி கொடுத்துள்ள M/s. கார்த்தி பேட்டரி ஒர்க்ஸ், திருவாரூர் என்ற நிறுவனத்திடம் பேட்டரிகள் வாங்கவும் அதற்குரிய பில்பட்டியல் தொகை வழங்கவும் மன்றத்தின் அனுமதிக்கு வைக்கப்படுகிறது.</p> <p>அலுவலக குறிப்பு : -</p> <p>1. மன்றம் அனுமதி வழங்கலாம்.</p> <p>2. பணியின் அவசர அவசியம் கருதி M/s. கார்த்தி பேட்டரி ஒர்க்ஸ், திருவாரூர் என்ற நிறுவனத்திற்குவேலை உத்தரவு வழங்கவும் மேலும் மேற்கண்ட நிறுவனத்தின் பில்பட்டியல் படி ரூ. 19600/- தொகை வழங்கவும் மன்றம் அனுமதிவழங்கலாம்.</p> <p>ந.க.எண். 2090/2020/எச்1</p>			
<p>பொருள் எண்.06</p> <p>திருவாரூர் நகராட்சி பொது சுகாதாரப்பிரிவில் திடக்கழிவு மேலாண்மை பணிக்கு பயன்படுத்தப்படும் வாகனம் எண். TN50.L – 2532 காம்பாக்டருக்கு 6 டயர்கள் தேய்ந்து வாகனம் இயக்க முடியாமல் இருந்ததால் பணியின் அவசர அவசியம் கருதி வேறு புதியதாக 6 டயர்கள் (25-16) 6 டியூப்ப்டன் சப்ளை செய்திட விலைப்புள்ளிகள் கோரப்பட்டதில் கீழ்க்கண்ட 3 விலைப்புள்ளிகள் வரப்பெற்றுள்ளது அதன் விவரம் மன்றத்தின் பார்வைக்கும் முடிவிற்கும் வைக்கப்படுகிறது.</p>			
வ.எண்	வாகனம் எண்.	விபரம்	வாசுகி டயர்ஸ், பனகல்சாலை, திருவாரூர் (Rs.)
1	TN50.L – 2532 / Compactor	டயர் டியூப் சப்ளை செய்தல்	63800/-
<p>அலுவலக குறிப்பு : -</p> <p>மன்றம் பார்வையிட்டு குறைவான விலைப்புள்ளி கொடுத்துள்ள VKN நிர்மலா டயர்ஸ், நாகை பைபாஸ் சாலை, திருவாரூர் நிறுவனத்தின் விலைப்புள்ளியை மன்றம் ஏற்கலாம்.</p> <p>ந.க.எண். 1735/2020/எச்1</p>			

64.
**அலுவலக குறிப்பு
எற்கப்பட்டது**

இடம் : திருவாரூர்
நாள் : 31.08.2020

(ஓம்) ரெ.முத்துக்குமார்
ஆணையர்/தனி அலுவலர்,
திருவாரூர் நகராட்சி.